

இந்த கல்லூரி மீண்டும் இருக்கிறதோ? என்ன இவ்வாறு இது அடிந்தது? இதற்கைய கல்லூரிகளை, உணர்ச்சைய அடிப்படையாக கொண்ட 'குப்பியாடல்' என்று கூறுகிறோம். இவற்கை ஆக்கும் கல்லூரி கல்லூரிக் கலை உலக அதுபவர்களில் ஆழ்த்துவதே நில்லை. அதற்கு மாதுகாத் தல்லூரிக் கோவை நான் அமிர்ச்சு விடுகிறோம். நன் புற மனத்தைக் கடற்று, அவரைத்தில் சொல்ல துருவிப் பார்க்கிறோம். மனிதனுக் காலை நிலையில் என்ன உதவுக் கொத்தின் ஆழத்தில் சொல்ல நன் மூன்றாவது ஒன்றையே துணியாகக் கொண்டு உலகாகிறோம். அவ்வக மனத்தில் உள்ளாரும் அதுபவர்களை மட்டும் ஏதுத்து இல்லாகப் படில்லாவில் வெய்க்கிறோம். இவற்றிற்கு மாதும் 'புப்பியாடல்' கல்லூரி அதுபவர்த்திற்கு, அவரைத்தை நாட்ட சொல்லத்தில்லை. 'புற உலகில் நுழைந்து அங்கு தடைப்பெறும் நீங்களினில் அமிர்ச்சு, அவற்றைப்பற்றி மட்டும் கூறுகிறோம். இல் கருவகைப் பாடல்களுக்கும், தெள்ளத் தெளிய அறுதியிட்டு வேறுபடு கட்ட இருந்தேனும் ஓரளவு வேற்றுவதை என்ன முடியும். சேதும், இங்கு அம், புறம் என்று என்றிருக்கும் வேயகள் அடிக்குறிப்பில் தொப்படிக்கும் ஆங்கிலப் பேர்களுடன் குறிறும் பொருந்துவன் அல்ல. பெரும்பால்கை இவை இத்த இயல்புவடிவங்களுமில்லை, அந்த ஆங்கிலப் பழுப்புக்குள் என்பதை நினைவில் இருத்தல் வேண்டும்.

அங்கு வாக

உதவாவதாக, அகவேஷ்ணும் சிரிமங்க காண்டுபோம். ஒரு நடவடிக்கையை மேலே கட்டப் பெற்றுவள்ளது. அதனை நடவடிக்கை சிரை அல்லது சாலை இராசத்தில் படித்துப் பார்த்தால் நன்கு

1. Subjective Poetry.
2. Objective Poetry.
3. While, therefore, in subjective poetry, which is the poetry of introspection, the poet looks into his heart to write, and even draws the outer world down into himself and keeps it in its own emotions, in objective poetry he projects himself into the life without and seeking there his motives and subjects handles with the least possible admixture of his own individuality.

—Intro.....Lit. 103.

## இசைப் பாடல்

இவ்வகைப் பாடல்கள் சில இன்றியமையா இயல்புகளைப் பொருந்தி இருத்தல் வேண்டும். இவற்றில் ஒவ்வொரு பாடத்தும் ஒருதலையாய் உணர்ச்சியை மேற்கொள்ள இருத்தல் வேண்டும். அங்கும் அது கொண்டுள்ள உணர்ச்சி மட்டமானதாகவோ செயற்கையானதாகவோ இருத்தல் ஆசூது. மேலும் அது வெளியிடும் உணர்ச்சி, கலிஞ்சின் அகமனத்தினிருந்து தோன்றியதாகவும் உண்மையுடையதாகவும் இருத்தல்வேண்டும். அவ்வணர்ச்சியை வெளியிடும் கருவியாகிய சொல்லும் நடையும் சிறந்தனவாக இருப்பதோடு முன்னுக்குப் பின் முரணுமல் இயைபுபற்று, ஒரு கலை என்று கூறக்கூடிய முறையில் அமைய வேண்டும். தாங்கள் கொண்டுள்ள உணர்ச்சி, அநுபவத்தை வெளியிட இந்தத் தொருப்புப் பாடல்கள் இசையைத் துணையாகக் கொள்ளுதலின் இவற்றை இசைப்பாடல் என்றும் கூறுகின்றனர். பொதுவாக எல்லாக் கவிதைகளுக்கும் இசை உரியதாயிலும், இப் பகுதியில் இசை வெறும் ஒசைநயத்தை மட்டும் தாராது கவிதையின் உணர்ச்சியையே வெளியிடும் கருவியாகவும் அமைகிறது.

## இன்றியமையா இலக்கணம்

மேலும், இப் பாடல்கள் ஒரு தனிப்பட்ட உணர்ச்சியைத் தாங்கிவரும் தனித்தனிக் கவிதைகள் ஆகவின், அவை மிக நீண்டு இருந்தல் ஆகாது. எத்தகைய சிறந்த உணர்ச்சி அது பவழும், சில நிமிடங்களுக்கு மேல் நிற்றல் இயலாதல்க்கு இதனாலேயே அகப்பாடல்கள் அளித்தும் கருகிய அளவுடையனா வாக்க் காணப்படுகின்றன. உணர்ச்சி என்பது ஆற்பிரேயுக்குப் போல் இருந்துகொண்டிருப்பதாகும். ஒடுகின்ற ஆற்புவெள்ளத் தைக் குறுக்கே தடைசெய்தால் திடீரென்று தன்னீரின் அளவு மிகுந்து அணை எவ்வளவு உயரம் இருக்கின்றதோ, அந்த உயரத்தை அடைகிறது. அணை எடுப்படவுடன் குறைந்து விடுகிறது. கவிதை உணர்ச்சி ஊட்டுவதும் இவ்வகையில்தான். ஆனால், மனத்தில் தோன்றும் எந்த உணர்ச்சியானாலும் சில நிமிடங்களுக்குமேல் நிற்பதில்லை. மிகவும் வருத்தத்தைத் தரும் இழை அநுபவிப்பவர்களுக்கூடச் சில விஞிடக்ட்குப் பிறகு அந்த ஆழமான உணர்ச்சியைப் பெறுவதில்லை. ஆழமான எந்த

அங்கோவும் அத்தனும் அவ்வகீரா தோழி /  
புலவியாறு எவ்வளை அங்கிலங்களையே !”  
(குறுக்கத்தக: 93)

இத் தலைவி மீண்டும் தலைவருடேடு வாழுமற் போகப் போகிறார்? இவ்வாறு நினைப்பது முறையா? இவ்வாறு எழும் விழுங்கள் தவறானவை, கவிஞருள் தன் மனதிலையில் ஒர் உணர்ச்சி வசப்பட்டு அதன்வழியே செல்கிறான். இவ்வகை உணர்ச்சி ஏற்படுவது உலகியல்போயாகும். இதன் தியாய அறி யாய்களைப்பற்றி ஆராய இரு கிடமன்று. இவ் வகையான சந்தர்ப்பத்தில் ஒருவருடைய மனதிலை என்னவெல்லாம் நினைக்குமோ அவை அணாத்தையும் குறிப்பதே கவிஞருள் தொழிலாகும்.

இவற்கு கவிஞர் கற்பனையையும் கலந்து விடுகிறான். கேவலம் பொறி உணர்ச்சி மட்டும் உடையவனுக்கி அவர்களுடைய நிலையில் கற்பனை கலந்தே பாடுகிறான், எனவே, மேலைநாட்டு இலக்கியங்களில் காணப்பெறும் 'போறி உணர்ச்சிப் பாடல்கள்' அல்ல, தமிழில் காணப்பெறும் அகப்பாடல்கள். அவர்கள் தொருதியில் ஏதாவதொன்றில் சேர்க்கவேண்டுமானால் இவற்றை அவர்களுடைய 'பூராணாந் போயட்டி' என்ற தொருப்பில் ஆடக்கலாம்.

திரு. வி. செல்வராம்

இவ்வகையான அகப்பாடல்கள் அறிவை ஆதாரமாகக் கொண்டு தோன்றுவதில்லை. அறிவின் பயனுக் கீலை தோன்றியிருப்பின், இவை யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடியனவாக இருக்கும். உதாரணமாக “மண்தினிந்த நிலஞ்சும் நிலனேத்திய விகம்பும் விகம்புதைவரு வளியும் வளித்தலையிய தீயும், தீழுரணிய நீரும் என்றாலும் குழந்தையை வேலை செய்ய வேண்டும்” என்றாலும் களிதை என்றாலும் குழந்தையை வேலை செய்ய வேண்டும் என்றும் கொடுக்கும் கூடுதலாக வேற்றுமை இருத்தற்கில்லை. இவை, அறிவின் மூருக்கும் கருத்துவேற்றுமை இருத்தற்கில்லை.

1. Sentimental Poetry.
  2. Romantic Poetry.

அவற்றிலிருந்தே இவை தோன்றினா. இதற்கு உதாரணம் தேடி அதிக நூரம் செல்லத் தேவை இல்லை. தமிழ் இலக்கியத்தில் உள்ள ‘கோவை’ என்ற நால்வகையே போதும். அவற்றிலிரும் திருச்சிற்றம்பங்க் கோவையார் இக் கருத்தை நன்கு வளியிருத்தல் அறிதற்குரியது. அகத்துறைக்குரிய காதல் பத்திப் பாடவில் இடம் பெறுவதைத் தேவாரம், திருவாய்மூர்ய என்பவற்றிற் காணலாம். ஆனால், காதல் முழுநூலிலிரும் இடம் பெறுமாறு செய்யப்பெற்ற நூல் கோவையாகும்.

ଓক্টোবৰ ২০১৪

இந்துஸைச் சீரும் சிறப்பும் பெற்று வாழ்ந்த இப்பகுதிப் பாடல்கள் 12 ஆம் நூற்றுண்டின் பின்னர், தமிழிலக்கியத்தில் மறைந்தொழிந்தன. அந்திலையில் சமுதாய வாழ்க்கை மீண்டும் உரம் அடைந்தமைக்குக் காரணம் வேற்றவர் ஆட்சி தமிழ் நாட்டில் கால்கொண்டமையேயாரும். பொது எதிரி காரணமாக ஓர் அளவு இனப்பற்று முதலையை தலையெடுக்கலாயின. புதி தாகத் நோன்றிய கிளர்ச்சிகளும், புதிய மரபுகளும் தமிழ் இல்லைகியத்தில் இடம்பெறலாயின. தனிப்பட்டவர் உணர்ச்சிகளைக் கவிதைமுலம் வெளியிடுதல் அநாகரிகமாகக் கருதப்பெற்ற காலம் அது. இத்தகைய காரணங்களால் அகப்பாடல்கள் தமிழ் இலக்கியத்திலிருந்து விடைபெற்றுக் கொள்ளலாயின.

கையறாத்தினம் அகப்பட்டே

மேற்கூறிய அகப்பாடல்கள் வளர்ச்சி அடைந்து பல உருவங்களைப் பெற்றன. ஆனால், அவை எல்லாவற்றையும் பல காரணங்கள் கருதித் தமிழ் 'அகம்' என்ற பிரிவில் சேர்க்காமல் 'புறம்' என்ற பிரிவில் சேர்த்துவிட்டனர். அப்படிச் சேர்க்கப்பெற்றவற்றுள் முதன்மையானது 'கையறுநிலை' என்பது. சேர்க்கப்பெற்றவற்றுள் முதன்மையானது 'கையறுநிலை' என்பது. மிக நீண்ட அளவில் உள்ள கையறுநிலை ஒன்றும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. நனிப்பட்ட ஒருவன் பெற்ற இழப்பையோ அல்லது ஒரு சமுதாயம் அடைந்த இழப்பையோ உன்னி ஒருவன் வருந்தி அவ் வகுத்தத்தைக் கணிதயால் வெளியிடுவதே கையறுநிலை என்று கூறப்பெறும். இழப்பு

115      எனவேகங்களுக்கு இருப்பதறும் இழத்தென்ற மனதிலே, ஒழிந்தீடு  
என்பவற்றிற்கு ஏற்ப, இழப்பென் பயன் பெரிதாகவும் சிறிதாகவும்  
சொல்லும். தந்தையை இழத்தென் பெரிய துண்பத்தோன்.  
அதனால் மீன்மீனாகவ் அவையும் துயரும் பெரியதுதான். பறி  
என்னும் வங்களை இழத்தூ அவை மக்கள் எல்லையற்ற துயருக்  
கடலில் ஆழ்ந்து விடுகின்றனர். உடனே அவர்கள் வருத்தத்தில்  
நூற்று நீண்டத்து ஒர் அவைக் கல்லை சேரவேண்டுமிருந்து.

“அந்தைத் திங்கள் அவ்வென்ற வரிலவில்  
ஏந்தையும் உடன்றேயும் எங்கும்தானும் பிற்கொண்ட  
இந்தைத் திங்கள் இவ்வென்ற வரிலவில்  
வென்றாற் முரசின் வேந்தாலும்  
உங்கும் கொண்டார் யாம் ஏந்தையும் இல்லை.”

(முகம் : 112)

ஆனால், இக் கல்லை தனிப்பட்ட அவர்கள் பெற்ற  
வருத்தத்தையும் சொந்த இழவையும் பாராட்டுவதாகவே உள்ளது.  
இதனில் கற்பவர்கள் பாரியைப்பற்றி முன்னாரே அறிந்திருந்தார்  
வன்றி இதில் உள்ள துயரத்தென் ஆழத்தை அறிபவித்தால்  
இயலாது. மேற்கும் பாரி எவ்வாறு பகைவர்கள் குழாசியை  
அறிந்திருந்தும் தனது வங்களான்கையினால் உயிரைப் பலி  
யிட்டான் என்பதை முன்னாரே அறிந்திருந்தால் அன்றி அப்  
பாடலில் வரும் உவன்று ஏறி முரசின் என்ற சொற்களின் பொருட்  
சிறப்பையும் ஆழத்தையும் அறிதல் இயலாது. போர்செய்து  
வெல்ல வகையற்று வஞ்சலையாகப் பாரியைக் கொலை செய்து  
பகைவர்களை என்னி நகையாடு முகமாக ‘வென்று ஏறி முரசின்  
வேந்தர்’ என்று கூறப்பெறுகிறது. இவ்வகை நகையை  
‘வெற்றையிடுவேண்டும் தகை என்பத் மேல் நாட்டுத் திறனும்வாளார்.

பால்காக் கையறுத்திக்கூடு

ஆனால், இதனிலும் வேறுபட்ட பல கையறு நிலைகள்  
உண்டு. தமிழ் இலக்கியங்களில் சமுதாயம் மூலதற்கும்,  
நாட்டிற்கும் ஏற்பட்ட நட்டங்களைக் கண்டு வருந்திப் பாடிய  
கையறு நிலைகளும் நிரம்ப உள்ளன. இதே பாரியின் இறப்பைக்

இதோ கவிஞர்ன் ஊட்டி இருக்கிறானே? எவ்வாறு அவனுல் இது முடிந்தது? இத்தகைய கவிதைகளை, உணர்ச்சியை ஆடிப்படையாகக் கொண்ட அகப்பாடல் என்று கூறுகிறோம். இவற்றை ஆக்கும் கவிஞர்ன் வெளி உலக அநுபவங்களில் ஆழ்ந்துவிடுவதில்லை. அதற்கு மாருகத் தன்னுள்ளேயே தான் அமிழ்ந்து விடுகிறான். தன் புற மனத்தைக் கடந்து, அகமனத்தில் சென்று துருவிப் பார்க்கிறான். மனிதனுக் கூள் நிஸியில் என்ன உதவும் மனத்தின் ஆழத்தில் சென்று தன்னுடைய உணர்வு ஒன்றையே துணியாகக் கொண்டு உலாவுகிறான். அவ்வக மனத்தில் உண்டாகும் அநுபவங்களை மட்டும் எடுத்து இவ்வகைப் பாடல்களில் பெய்கிறான். இவற்றிற்கு மாருள புறப்பாடல்களில் கவிஞர்ன் அநுபவத்திற்கு, அசமனத்தை நாடிச் செல்வதில்லை. "புற உலகில் நுழைந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அமிழ்ந்து, அவற்றைப்பற்றி மட்டும் கூறுகிறான். இவ்விருவகைப் பாடல்களுக்கும், தெள்ளத் தெளிய அறுதியிட்டு வேறுபாடு காட்ட இயலாதேனும் ஓரளவு வெற்றுமை காண முடியும். மேலும், இங்கு அகம், புறம் என்று கண்டிருக்கும் பெயர்கள் அடிக்குறிப்பில் தரப்பட்டிருக்கும் ஆங்கிலப் பெயர்களுடன் முற்றும் பொருத்துவன அல்ல. பெரும்பான்மை இவை ஒத்த இயல்புடையனவாயினும், அந்த ஆங்கிலப் பகுப்புக்குள்ள அணைத்துப் பொருளையும் தமிழ்மொழிக்கு ஏற்றினால் அது சாலாது என்பதை நினைவில் இருந்தல் வேண்டும்.

### அநுபவ வகை

முதலாவதாக, அகமென்னும் பிரிவைக் காண்போம். ஓர் உதாரணம் மேலே காட்டப் பெற்றுள்ளது. அதனை நாதநாமக்கிரியை அல்லது சாவேரி இராகத்தில் படித்துப் பார்த்தால் நன்கு

1. Subjective Poetry.

2. Objective Poetry.

3. While, therefore, in subjective poetry, which is the poetry of introspection, the poet looks into his heart to write, and even draws the outer world down into himself and steepes it in its own emotions, in objective poetry he projects himself into the life without and seeking there his motives and subjects handles with the least possible admixture of his own individuality.

—Intro.....Lit. 103..

# கி. அகமும் புமும்

கிளை அகம்பும்

‘அன்றிகும் பெண்ணை மாங்கீர் அன்றில்  
நன்று அவை கொன்றனர் அவர்களுக்கு வலம்பிடு  
என்றுயச் சூரியத்தை நூற்றேயா எழ்போல  
கிளைப் பிரிந்தானார் உடையவேயா நீ’

(கஷ்தஃகஷி: 12)

தலைவன் தலைவினைய விட்டுப் பிரிந்துபோய்விட்டான்.  
இயலும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்து,  
வாடுகிறான் தலைவி. இவனில் ஆக்கம் வாயில்லை. கடலின்  
பக்கத்தே விடு அவஞக்கு. அங்கு உள்ள பணையாத்தில் ஓர்  
அன்றில் பறவை மிகவும் கந்துகிறது. அதனைக்கேட்ட நலைவி  
உடனே அன்றிலை விவித்துப் பின்வருமாறு கேட்கிறான்: “ஓ,  
அன்றில் பறவையே! தலைவர் வாயால், எனக்குச் செய்த திர்க்கை  
கந்துகிறாயா? அல்லாவிட்டான் உணக்கும், அன்புசெய்த நலைவன்  
இருவன் இருந்து, இப்பொழுது பிரிந்துபோய் விட்டானு?”

கலீனன் இவ்வாறு கற்பணை செய்கிறான். அன்றில் கந்துவ  
தற்கும், தலைவி வருந்துவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.  
பெண்ணின் மனதில்லைய இவ்வளவு அழகாகக் கூறும் இல்லை.  
உண்மையாக வருந்தும் ஒரு பெண் பாடவில்லை. ஆசிரியன்  
நலைந்துவன் என்ற ஆண் மகன் அவ்வளே இவ்வளவு உணர்ச்சி  
ததும்பப் பாடுகிறான்? கைத் துமைப்போ, அன்றித் தனிப்பட்ட  
மனிதன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒன்றும் இதற்கு  
உண்மைக் கிருக்கவில்லை. ஆனாலும், கவிக்கதையைப் படிக்கும்  
போது உண்மையாக நடந்தால் எப்படி இருக்குமோ அப்படிப்  
பட்ட உணர்ச்சி ஏற்படுகிறது. ஒருவிதமான அடிப்படையும்  
இல்லாமல் எவ்வாறு உணர்ச்சி உட்ட முடியும்? ஆனால்,

பவீக்கும் அனுபவமாகும் ஆனால், அதனைப் படிக்கையில் ஆசிரியர் 'நல்லத்துவமுனரை'யோ, அல்லது வேறு ஒரு பெண்ணையோ நாம் நினைப்பதில்லை. அவ்வாறு தனிப்பட்ட மக்களின் நினைவு நம் மனத்தில் தோன்றுமேயாயின் சிறந்த அனுபவத்தை நாம் பெற்றுமுடியாமற் போய்விடும். இவ்வகப் பாடல்களின் இன்றியமையா இலக்கணங்களுள் தகவ்யாயது ஒன்றுண்டு. கவிஞர் உண்மையில் பெற்ற உள்ளத்துணர்வோடு இவை அமைதல் வேண்டும். செயற்கை மனம் அடிக்குமேயானால் நாம் பாடலில் ஒன்றமுடியாது.

### பெயர் க்காரு?

தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் அகப்பாடல்கள் முழுவதும் ஒருவர் பெயரும் குறிக்கப்பொழுமல் பாடப்பட்டிருப்பதன் காரணம் என்ன? சிறந்த இசைப்பாடல் என்று கூறக் கூடிய 'கவித்தொகை'யும் இவ்வாரே உள்ளது. அகப்பாடல் எனப் பெறும் இசைப்பாடலின் அடிப்படை முழுதும் தனிப்பட்டவர் தம்முள் தாமே அழுந்தி அனுபவிக்கும் அனுபவம் காரணமாகத் தோன்றினும், அனுபவிப்பவன் யார் என்ற குறிப்பைக்கூட வெளி யிடுவதில்லை. மேற்கூற இலக்கணமாயிய நூல்களிப்பியதும் இவை  
1 'கட்டி ஒருவர் பெயர் கொளப் பெறு' என்று கட்டளை இட்டுச் செல்கிறது. காரணம் இவை கூறும் அனுபவங்கள் அளினத்தும் தனிப்பட்ட ஒருவர்க்கே உரியன் என்பதின்றி, மற்றித இனம் முழுவதற்கும் பொதுவானவையாக இருந்தலேயாகும். அளிவருக்கும் பொதுவான அனுபவமாகவின் இதனை அனுபவிக்கும்பொழுது பிறருடைய நினைவு வராமல் இருப்பதே நலம். ஆனாலும், இப்பாடல்களுள் ஒருவர் பெயர் குறிக்கப்படல் கூடாது என்று பழந் தமிழர் கூறியது அவர்களுடைய நிறைய்வுச் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டு. இத்தகைய கவிதைகளைப் படிக்கும்பொழுது நாம் நம்மைக் கவிஞர் மனதிலைக்குத் தூக்கிச்செல்லவேண்டுமென்பதில்லை. அதற்கு மறுதகையாகக் கவிஞர்னே தன்னை நம் முடிய மனதிலையில் வைத்துக் கூவிதை புனைந்துள்ளான். ஆதலின், அவ்வநுபவத்தை யாரும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

## கி. அப்பு புதியம் - - -

கீடு காலை

‘ஏன் நிலை விடுவதை என்றென் அழிந்தே  
நிலை நினை என்று சொல்லும் என்றென்  
ஏன் காலை அப்பு புதியம் என்றென்  
கீடு காலை அப்பு புதியம் என்றென் கீடு’

(கீடு காலை : 12)

தலைவர் கீடு காலை என்று பிரத்துவேண்டுமென்று,  
‘ஏன்று ஒழிரூபு இல்லாதே அவன் என்றென் நினைத்து’  
என்றென் கீடு காலை, இல்லை தோக்கி என்றென், என்றென்  
உச்சத்தே எந்த அப்புத்து. அப்பு என்ற பின்னால்த்தேயே ஒர்  
அப்புத்து பறவை மீதாக உத்துவிடுது. அதனைக்கேட்டு, தலைவர்  
ஏன்று அப்புத்து என்றென் விடுவதை உடைக்குவது: “ஓ,  
அப்புத்து பறவையே! கீடு காலை, எனக்குத் தெய்த தீர்மை  
நான் நினைத்து வருத்துவதைத் தோட்டு அதனால் நியும் வருத்திக்  
க்குறுக்குவது? அப்புவிடுத்து என்று, அப்புத்தெய்த தலைவர்  
ஒருமுன் இருக்குத், இல்லைத்து பிரத்துவேண்டுமென்றாலும்?”

ஏன்றும் கீடு காலை என்றென் தெய்திக்குவது. அப்புத்து கந்துவை  
ஏன்றும், கீடு காலை வருத்துவத்த்தும் என்றென் தோட்டுப்பும் இல்லை.  
ஒன்றையின் மொநினையை கீடுவதை அடிகாலக் காலை இல்லை.  
என்றென் என்றென் வருத்தும் ஒரு பெண் பாடுவில்லை. ஆகியவைக்  
கீடு காலை என்று ஒன்று மகன் அப்புத்து கீடுவதை என்றும் இதற்கு  
நிறுப்பு படுகிறுன்? கூரி அப்புத்து, அப்புத்து நூலின்பட்டு  
ஏனிதன் எடுத்தின் நூல் பெற்ற நிகழ்ச்சியைத் தோட்டும் இதற்கு  
போகாக இருக்கவில்லை. ஆகையும், கவிதையைப் படிக்கும்  
ஒரு என்றென்றைத் தீர்த்தால் எப்படி இருக்குவது அப்புத்து  
கீடு காலை என்றென் ஏம்படுகிறது. ஒருவிதையை அடிப்படையில்  
கீடு காலை என்றென் என்றென் எடுத்தின் போகும்? ஆகையும்,